



தகவல்

அரிமை உரிமை

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 06.09.2019 (பிற்பகல்)

விசாரணை நடைபெற்ற இடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு

முன்னிலை

திரு ச.த.தமிழ்குமார் பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA4618/D/2017

திரு.சி.பழனிச்சாமி

..

மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்,
புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகம்,
புன்செய் புளியம்பட்டி - 638 459.
ஈரோடு மாவட்டம்.
அமைப்பு

..

பொது அதிகார

.....

ஆணை

இன்று (06.09.2019) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு. சி.பழனிச்சாமி மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஒப்புதல் பெற்ற திரு.அ.அபுக்கர் சித்திக், மேலாளர், புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகம், புன்செய் புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 19(3)-ன் கீழ் 14.06.2017 அன்று தாக்கல் செய்துள்ள இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (06.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இம்மேல்முறையீடானது மேல்முறையீட்டாளர் 25.03.2017 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்த மனு மற்றும் 17.05.2017 அன்று சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ் தாக்கல் செய்த முதல் மேல்முறையீடு ஆகியவற்றின் அடிப்படையிலானதாகும்.

3. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 25.03.2017 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், கோயம்புத்தூர் பீளமேடு புதூரில் மறைமலை அடிகள் நகர் 2வது வீதி என்ற முகவரியில் வசித்துவந்த எனது உடன்பிறந்த சகோதரர் காலம்சென்ற கோவிந்தசாமி அவர்களின் மனைவி மார்க்காளின் பூத உடல் 28.01.2016ல் புன்செய் புளியம்பட்டி நகராட்சி "யாத்ரா" வில் எரியூட்டுவதற்கு விண்ணப்பம் பதிவு செய்தவரின் பெயர் மற்றும் முகவரி, அவ்வாறு எரியூட்டுவதற்காக யாத்ரா நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட இறந்துபோன மார்க்காளின் குடியிருப்பு முகவரி, அடையாள அட்டை சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வழங்கிய சான்று ஆகிய நகல்கள், மேற்படி மார்க்காள் அவர்களின் இறப்பு புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கான பதிவு சான்று, போன்ற விபரங்களையும் அவை சம்மந்தப்பட்ட தகவல்களையும் 3 இனங்களில் வழங்கக் கோரியுள்ளார்.

4. பொதுத் தகவல் அலுவலர் 12.04.2017 ஆகிய தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 8(1) (g)-ன்படி தகவல் வழங்க இயலாது என மறுத்துள்ளார் என தெரிவித்து, 17.05.2017 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். முதல் மேல்முறையீட்டு அலுவலர் 18.05.2017 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். முதல் மேல்முறையீட்டு அலுவலர் சரியான தகவல் வழங்கவில்லை என தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 14.06.2017 தேதியிட்டு பிரிவு 19(3)ன் கீழ் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்து, தான் கோரிய இனங்களுக்கான சரியான தகவல்களை பெற்றுத்தருமாறு ஆணையத்தை கேட்டுள்ளார். அம்மனு மீது இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5. விசாரணையின்போது ஆஜரான மேல்முறையீட்டாளர் பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவல்கள் திருப்திகரமாக இல்லை என ஆணையத்தில் தெரிவித்தார். ஆகவே, முழுமையான தகவல்களை பெற்று வழங்குமாறு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

6. விசாரணையின்போது ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் நபர் தகவல்களாக இருப்பதால் வழங்க வழிவகை இல்லை என ஆணையத்தில் தெரிவித்தார். மேலும் ஆணையம் உத்தரவிட்டால் வழங்கூடிய தகவல்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

7. மேல்முறையீட்டாளரின் மனுவையும், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவலையும் இணைத்து பரிசீலனை செய்கையில் மேல்முறையீட்டாளருக்கு விரிவான தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே ஆணையம் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கிறது:

- மேல்முறையீட்டாளர் 25.03.2017 தேதியிட்டு கோரும் தகவல்களை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் வாயிலாக சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி மேல்முறையீட்டாளருக்கு விரிவான தகவல்களை அனுப்பிவைத்து, மேல்முறையீட்டாளர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலினை இணைத்து ஒரு அறிக்கையாகத் தயாரித்து இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பொதுத்

தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு இவ்வழக்கின் மீதான விசாரணை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

(ஓம்/-) (ச.த. தமிழ்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 4618/D/2017

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்,
புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகம்,
புன்செய் புளியம்பட்டி - 638 459.
ஈரோடு மாவட்டம்.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு.சி.பழனிச்சாமி,
த/பெ.சின்னரங்கப்ப கவுண்டர்,
எண்.38, சருகுமாரியம்மன் கோவில் வீதி,
நம்பியூர் ரோடு, புன்செய் புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் - 638 459.

Copy to: Judgement File.

Spare/ SM-PC-19/09/2019